



காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தில் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பீடாதிபதிகள் மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மத்தாப்புகள் கொடுத்தியும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

இருசக்கர வாகன நிறுத்தத்தில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, இங்கிருந்து, இன்று அதிகாலை திடீரென எழுந்த பெருந்த சத்தத்தை கேட்டது. கீழே சென்று பார்த்தபோது, 3 பைக்குகளில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே தீ அணைக்கப்பட்டது. இதில், குமார், ஹரி உட்பட 3 பேரின் பைக்குகள் தீயில் கருகி நாசமாயின. இந்த தீ விபத்தை சாதகமாக பயன்படுத்தி, மோகன் என்பவருடைய பைக்கை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மர்மநபர்கள் யாரேனும் தீவைத்துவிட்டு தப்பி சென்றனரா? என்ற சந்தேகத்தில், சிசிடிவி கேமிரா பதிவை கைப்பற்றி வில்லிவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிஜேபி முன்னாள் மாநிலத் தலைவர் கிருபாநிதி மறைவு

கடலூர், அக்.19: பிஜேபியின் முன்னாள் மாநில தலைவர்டாக்டர் எஸ்.பி.கிருபாநிதி கடலூரில் காலமானார்.

90 வயதான அவர் கடலூரில் உள்ளதனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

பிஜேபியின் தமிழக தலைவராக கடந்த 2000 ம் ஆண்டு முதல் இருந்தவர் டாக்டர் எஸ்.பி. கிருபாநிதி.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் 1989ம் ஆண்டில் பிஜேபியில் சேர்ந்தார்.

முதலில் கடலூர் மாவட்டத் தலைவராக இருந்த இவர் பின்னர் மாநில அளவில் துணைத் தலைவராகி, மாநில தலைவராக இருந்தார். மருத்துவரான இவர் எம்.எஸ்., எப்.ஐ.சி.எஸ். பட்டங்கள் பெற்றவர்.

டாக்டர் எஸ்.பி.கிருபாநிதி தமிழகத்தில் பிஜேபியின் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாமக நிறுவனர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஏழைகளுக்கு மருத்துவ சேவை வழங்கியவர் என்றும், பிஜேபி மாநிலத்தலைவராக சிறப்பாக செயல்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கிருபாநிதி தமக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவராக திகழ்ந்தவர் என்றும், ஏராளமான நிகழ்ச்சிகளில் தன்னுடன் கலந்து கொண்டவர் என்றும் ராம்தாஸ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

HAP

ஹடசன் அக்ரோ ப்ராடக்ட் லிமிடெட்

CIN: L15499TN1986PLC012747

பதிவு அலுவலகம் : டொமைன்.என் 120A, ராஜீவ் காந்தி சாலை (OMR), காப்பாக்கம், சென்னை - 600 097 Tel: 091-044-24501622 Fax: 091-044-24501422. Email: secretarial@hatsun.com Website: www.hap.in

30.09.2017-ல் முடிவடைந்த காலாண்டு தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்

(ரூ.லட்சத்தில் ஒரு பங்கு சம்பாத்தியம்)

வ. எண்	விவரங்கள்	30.09.17 உடன் முடிவடைந்த காலாண்டுக்கான முடிவுகள்	30.09.16 உடன் முடிவடைந்த காலாண்டுக்கான முடிவுகள்
1.	செயல்பாடுகளிலிருந்து மொத்த வருமானம் (நிகரம்)	1,06,965.03	1,00,322.31
2.	வரி, பிரித்யேக மற்றும் அசாதாரண பொருட்களுக்கு முந்தைய நிகர லாபம்	4,815.91	4,644.94
3.	வரிக்கு முந்தைய, பிரித்யேக மற்றும் அசாதாரண பொருட்களுக்கு பிறகு நிகர லாபம்	4,815.91	4,644.94
4.	வரி, பிரித்யேக மற்றும் அசாதாரண பொருட்களுக்கு பின் நிகர லாபம் / (நட்டம்).	3,821.07	3,256.11
5.	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்	3,852.81	3,241.07
6.	செலுத்தப்பட்ட சம்பாங்கு மூலதனம் (ஒரு பங்கு முகமதிப்பு ரூ. 1/-)	1,522.02	1,522.02
8.	ஒரு பங்கின் சம்பாத்தியம் (ரூ.1 க்கு) (Not Annualised)		
	அ) அடிப்படை	2.51	2.14
	ஆ) எளிதாக்கப்பட்ட	2.51	2.14

குறிப்புகள்

- மேற்குறிப்பிடப்பட்டவைகள் 2015-ம் வருடத்திய SEBI (பொறுப்புகளை பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல்) விதிமுறைகளில் 33-வது விதிமுறையின் கீழ் பங்கு வர்த்தக நிறுவனங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் விரிவாக படிவத்தின் சுருக்கமான அறிக்கையாகும். காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் முழு படிவமும் பங்கு வர்த்தக நிறுவனங்களின் இணையதளங்களிலும், கம்பெனியின் இணையதளத்திலும் (www.hap.in) காணலாம்.
- 01.04.2017 முதல் கம்பெனியானது இந்தியன் கணக்கியல் ஏற்றியீட்டு முறையை (IND AS) ஏற்றுக் கொண்டுள்ளது. 2013-ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தின் IND 133-வது பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை INDAS 34-ல் காட்டப்பட்டுள்ள கொள்கைகளின் அளவுகள் மற்றும் அங்கீகாரத்தின் அடிப்படையில் இந்த நிதிநிலை முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்றியுறைக்கு மாற்றப்பட்ட தேதி 01.04.2016 ஆகும்.
- 30.09.2017 அன்றுடன் முடிந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள் மற்றும் கீதர் நிதிநிலை தகவல்கள் ஆய்வு மற்றும் தணிக்கை செய்யப்பட்டவை. அவைகள் IND AS ஏற்றியுறைகளின்படி உண்மையான மற்றும் நேர்மையான முடிவுகளை வழங்குவதற்கு தேவையான சரிசுட்டுகளை மேற்கொண்ட பிறகு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
- மேற்குறிப்பிடப்பட்ட தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் தணிக்கையாளர்கள் குழுவால் மறு ஆய்வு செய்யப்பட்டு 16.10.2017 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இது கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளர்களால் குறைந்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் குழுவின் ஆணைப்படி,

கையொப்பம்

ஆர்.வி.சந்திரமோகன்

மேலாண் இயக்குனர்

இடம் : சென்னை
தேதி : 16.10.2017